

## UNDELIVERED ISSUES

Please re-address  
all undelivered issues  
of the **Morning Star** to:-  
**The Manager,**  
"Morning Star",  
Vaddukodai.

## Ourselves

We regret that we could not get through our issue of 12-4-85 through the Press because of the Tamil New Year holidays.

Subscribers will appreciate that we have to wait for normal times to ensure normalcy in our service to the public.

## Former Mannar M. P. on the Refugee Situation

Mr. P. S. Soosaitason former M. P. for Mannar who returned recently from India in a statement to *Eelamadu* (20-4-85) had stated that in India there are 80,000 Tamil refugees and in European countries some 40,000. These have to live in conditions similar to those affecting the lives of the Palestinian refugees. This situation has soon to be changed, said Mr. Soosaitason.

In the meanwhile according to the *Island* of 22-4-85, a four-man Dutch Team from the Netherlands is already in Sri Lanka on a fact-finding mission "to ascertain the exact life conditions of the Sri Lankan Tamil people."

Recent estimates state that there are 3000 to 3200 Tamil refugees in Netherlands at present. During their five day stay the team will, it is learnt visit Mannar, Vavuniya and Kilinochi. A delegation from the Jaffna Citizens' Committee met the Dutch team in Colombo at the residence of the Netherlands Ambassador on 24-4-85.

## 16,000 A' Level Students Qualify for University

About 16,000 students who sat last GCE A' level examinations have qualified to enter university, the Examinations Department said.

A little over one lakh sat last August.

This percentage compares with the 1983 August results where 25,000 of the 15 lakhs qualified. The percentage in both years is 16.

UGC will now call for applications from eligible students. There are ground 5,500 places available at the six universities and Batticaloa University College.

Passers in three subjects and 25 Marks in the fourth with an aggregate of not less than 175 qualifies a student to enter university.

The available seats are allocated on the basis: merit — 30 percent; district quota — 65 per cent; and the balance 5 per cent among backward districts — Hambantota, Mannar, Millaitivu, Amparai and Badulla.

Earlier, there were 13 backward districts and 15 per cent of the seats were allocated to them.

# THE MORNING STAR

Registered as a Newspaper at the General Post Office, Sri Lanka under No. Q/J129/News/85

Established: 1841: A Christian Weekly : Published Every Friday

Vol. 145 JAFFNA, FRIDAY, 19th & 26th APRIL, 1985 No. 15 & 16

RIGHTEOUSNESS EXALTETH A NATION BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE



## Susan Howland Remembered

Uduvil Girls' College remembered one of her pioneer American Missionary Principal, Miss Susan Howland when a two storeyed Building Block for the Primary School was dedicated by the Bishop, the Rt. Rev. D. J. Ambalavanar at a Public meeting held at Uduvil Girls' College recently (a detailed report appeared in an earlier issue). Above are seen the Bishop and the Principal of the College Miss C. V. Selliah at the function.

## Death of

### Mr. V. Sivasubramaniam

The death of Mr. V. Sivasubramaniam Attorney-at-Law of Hultsdorf removes from the scene one of the oldest subscribers of the *Morning Star* and one who has been in constant touch with us with his words of wisdom and advice particularly with regard to the contemporary problems in Sri Lanka.

It was only in recent months that he ceased writing to us because of his feeble health. His two sons Mr. S. Ambalavanar, Tax Consultant and Mr. S. Kathiravetpillai, former M. P. for Kopyay predeceased him in recent times — losses which he bore with great mental poise and admirable religious fortitude.

His funeral took place at his residence at 103, Hultsdorf Street, Colombo 12, at 3 p. m. on 23-4-85.

We extend to the bereaved family our heart-felt condolence. The loss to the *Morning Star* is not merely the loss of one of our oldest patrons but one who appreciated the role played by us as a Christian journal and who never failed to express this appreciation by numerous letters which we got from time to time.

Where he noted important 'Editorials' in the 'Star', he had asked for copies and distributed them to his Sinhalese friends in Colombo and even to the political leaders both in the government and in the Opposition.

In the crippling context of a famine of information regarding northern realities, the *Morning Star* was able to liaise with some Sinhalese friends of the South through Mr. V. Sivasubramaniam who considered this duty as a part of his mission in the contemporary national crisis. We grieve his loss at this time in our annals.

C. E. R.

## Subscription

Inland: Rs. 50/- per year.

## FOR ADVERTISEMENTS

Apply to:  
**The Manager,**  
'Morning Star', Vaddukodai.

## IN MEMORIAM



### R. K. Thiagarajah

Born: 04-10-1919

Called to Rest: 24-04-1983

"One thing I have desired...; that  
I may dwell in the house of  
the Lord"  
(Psalm 27:4)

Our dearest Aiyah we miss you  
deeply on the 2nd Anniversary.

Affectionately Remembered  
by your loving wife Chellam  
and your loved ones.

Parsonage,  
Delft.

## SERVICE OF ORDINATION

of

**Mr. Christo T. Roberts,**

Worker-in-Charge of Navaly and Anaicodai Churches.

**Mr. P. Navendranugulan,**

Worker-in-charge of Vavuniya and Cheddikulam Churches

**Mr. M. Devadason,**

Worker-in-charge of Araly Moolai Churches

As Deacons

will be held on

Saturday 11th May, 1985 at 8.30 a.m.

at the Cathedral Church, Vaddukodai.

All are cordially invited.

**Rev. S. Manopavan.**

Secretary, J. D. C. S. I.

## Colombo Church (JDCSI)

The News letter (*Vinnoli*) of our Colombo Church reached us recently. It is the first one for the year 1985.

The Church Building Project is under way. The cornerstone for the building at Frances Place, Wellawatte was laid by the Bishop, the Rt. Rev. D. J. Ambalavanar on the 28th of April, 1983.

In the same building, on the ground floor will be the Church, 100 feet by 29 feet. At the rear of the building will be the Parish Hall, 74 feet by 29 feet.

On the top floor will be a balcony for the Church, 24 feet long, and a Vicarage which will also have two visitors' rooms.

The Plan has been approved by the Urban Development Authority. The estimated cost of the entire structure is some two and a half million rupees of which the Church has in hand some five lakhs.

The Building Committee of the Church with Mr. K. G. Subitharatnasingam as its Chairman has commenced the work in the hope that with God's mercy the balance of nearly Rs. 2,000,00 will come from the parishioners

## Correction

We regret that in our news item about the CCA, in our last issue there have been some factual errors due to a confusion.

The CCA Assembly is due to meet in June and the list of delegates is yet to be finalised.

We regret the error.

## Navaly Church

Grace Atputhamalar Eliathamby

We regret to record the death which occurred at Navaly of *Grache Atputhamalar Eliathamby*, wife of Mr. C. J. Eliathamby of "Atputhamanai", Navaly South, Manipay. She was formerly a teacher at St. John's College, Jaffna. The funeral took place at Navaly at 8 a.m. on Monday (22-4-85). A detailed Report will follow.

and friends both at home and abroad.

## Wedding

The marriage of *Ranchan Thamber* and *Kosala Duraisamy* (both members of the Colombo Church) was solemnised in Australia recently.



# உதயதாரகை

UTHAYATHARAKAI

Estd. 1841.

சிறிதவ வர இடம்.]

[ வெள்ளிதோறும் வெளிவருவது.

"நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவம் எந்தக் குலத்துக்கும் இழிவாம்"

மலர் 145 ]

19. 26-4-1985

[ இடம் 15, 16

## திருச்சபையின் கடமை

கால வளர்ச்சி, மனுக் குலத்தின் சிந்தனையிலும், வாழ்க்கையிலும் மேம்பாட்டை உண்டாக்கும் என்று கூறுவதற்கில்லை. பிற்போக்கான கொள்கைகளும், போலித்தனமும், அவபக்தியும் வாழ்க்கைகளில் இடம்பெற்றுவிட்டால் மனுக் குலத்தின் முன்னேற்றம் தேக்கி விடுகிறது, அல்லது அது பிற்போக்கு அடைந்த விடுகிறது. இதனை நாம் இன்றைய சமுதாயத்தில் காண்கிறோம்.

இஸ்ரவேல் ஒரு ஜனநாயகமாக இருந்த காலத்தில், அதன் வாழ்க்கையில் தனி மனிதனுக்குச் சுயாதீனம் வழங்கப்பட்டிருந்தது. அரசர்களின் ஆட்சி ஆரம்பமானபோது இந்தச் சுயாதீனம் பாதிக்கப்பட்டது. அதற்குப் பிந்திய காலத்தில், இஸ்ரவேல் அரசரிடமிருந்து இழந்த ஒரு மதக் குழுவாக மாறிய போது, மதத்தின் பெயரால் மனிதனின் சுயாதீனம் முற்றிலும் பறிபோனது. போலித்தனமும், அவபக்தியும் மனிதன் தன்மைக்கு விரோதமான கேடுகளும் சமூகத்தில் பெருகி விட்டன. இவற்றைச் சுட்டிக்காட்டி தீர்க்கர் எச்சரிக்கை விடுத்த வந்தனர்.

இதே முறையில், தமிழர் வரலாற்றிலும் சங்க காலத்தில் மனிதன் சுயாதீனத்தோடு செயலாற்றியதையும், அதற்குப் பிந்திய காலத்தில் மார்க்க அனுசாரங்களும் சடங்குகளும் அவனை அடிமைப்படுத்தி சீர்கேட்டையச் செய்ததையும் காணலாம். இந்தச் சீர்கேடுகளில் இருந்து மனுக் குலத்திற்கு விடுதலையைத் தேடியவர்களில் கிறிஸ்தவனும் ஒருவன் ஆவான். அவன் இயேசு கிறிஸ்துவின் உண்மையைக் கண்டான், பொய்யும் போலித்தனமும் அவன் வாழ்க்கையை விட்டு விலகின. உலகின் தாக்கல்களைக் கண்டு அவன் ஓடி மறையாமல், அவற்றை எதிர்த்து நின்று போராடி உலகில் தன் கடமைகளை உணர்வோடு நிறைவேற்றும் ஆற்றல் மிக்கவன் ஆனான்.

ஆனால், இந்திலை தொடர்ந்து நீடிப்பதாகத் தெரியவில்லை. கிறிஸ்துவின் மனிதன் அடையும் விடுதலை பற்றிய போலி அறிவும், அவபக்தியும், சாதாரண மக்களுக்குத் தங்கள் வாழ்க்கைப் போராட்டத்தை மறந்து விடச் செய்யும் போதனைகள் மீதுள்ள பற்றும், கிறிஸ்தவத்தையும் அடிமைப்படுத்தும் ஒரு சமயமாக மாற்றி வருகின்றது. குறிப்பாக சபைக் கட்டுப்பாடுகளுக்குட்பட்டாது விலகி நின்று போதனை அளிக்கும் கிறிஸ்தவ குழுவினர், தாம் இயேசு கிறிஸ்துவின் மனிதனுக்கு அருளப்பட்டுள்ள சுயாதீனத்தை அவமதித்து, மனிதனை அடிமைப்படுத்தி வருவதை இன்று நாம் காண்கிறோம்.

கிறிஸ்தவர்களின் சமய நம்பிக்கை மனித இனத்தின் இதய தாகத்தை அடிப்படையாகக் கொண்டது. மனிதர் இறைவன் முன் சரிசமமானவர் என்னும் பரந்த உண்மையை வலுப்படுத்துவது உயர் குலத்தவர் என்று ஒருவரை உயர்த்தியோ தாழ்குலத்தவர் என்று ஒருவரை ஒதுக்கியோ வைக்காதது. எவரும் தவறு செய்யக் கூடியவர், இறைவன் அருளால் எவரும் புனித வாழ்வு நடத்தவும் கூடியவர். உள்ளத்தில் பண்படைந்து, அறிவு பெற்று, மனித வாழ்வை வளப்படுத்தும் வரம் யாவருக்கும் பொதுவானது என்பதே கிறிஸ்தவ நம்பிக்கை.

இந்த நிலைபற்றி வேற்றுமத பாதிப்புக்கள் இல்லாத மேலை நாடுகளில் உள்ள திருச்சபை கவனக் குறைவாக இருக்கலாம். ஆனால், நமது நாட்டு நிலையில் பழமையின் பிடிப்புக்குள்ளாக மனிதனை மீண்டும் சிக்க வைக்க இதுவே சுருக்கு வழியாகும். இந்திலை உண்டாகக் காரணமாக இருப்போர்க்குத் தமது சொந்தப் பெயர், புகழ், வருமானம் முதலியவற்றில் அக்கறை இருப்பதால், அவர்கள் கிலைமையைச் சீர்ப்படுத்த முன்வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பொதுமக்கள் தாம் கிறிஸ்துவின் தங்களுக்கு அருளப்பட்டுள்ள சுயாதீனத்தை விட விரயம் செய்து, கிறிஸ்தவ சமயத்துக்கே அவக்கேடு உண்டாக்கும் கேட்டில் இருந்து தங்களைக் காத்தக் கொள்ள வேண்டும். மனிதனின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் எந்த சக்தியையும் எதிர்த்துப் போராட வேண்டியது திருச்சபையின் கடமையாகும்.

## பரி யோவான் கல்லூரியின் புதிய மூன்று கட்டிடங்களும் அவற்றின் அங்குராப்பணமும்

இவ்வரண்டு பங்குனித் திங்கள் பதினேராம் நாள் பரி யோவான் கல்லூரியின் வரலாற்றில் தரித்த நிறைக்கூடிய ஓர் நினைவு நாள். இந் நன்றாளிக் தம் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கல்லூரியின் வாழ்நாளோடு இணைத்துக்கொண்ட மூன்று கல்வி மாணவர்களின் பெயரில் நினைவுச் சின்னங்களை மூன்று கட்டிடங்கள் நிறுத்து வைக்கப்பட்டுள்ளன. அவை முறையே

K. பூரணம்பிள்ளை மண்டபம்

P. T. மத்தாய் மண்டபம்

E. M. பொன்னுத்தரை பரி யோவான் அரங்கு என்பனவாம்.

இம்மண்டபங்களின் திறப்பு விழா நிகழ்ச்சிகளைப் பற்றிக்குறிப்பிடுவதற்கு முன்னர் மேற்கூறப்பட்ட மூன்று செம்மல்களைப் பற்றியும் சிறிது தெனியுபடுத்தல் பொருத்தமுடையதாகும்.

திருவாளர் பூரணம்பிள்ளை அவர்கள் பாடசாலைத் தெருக்கடி நிறைந்த ஒரு காலகட்டத்தில் அதிபராகப் பதவி ஏற்று அதன் சமமையைத் தன் தோலிக் தரங்கியவர், 1967 முதல் 1976 வரை அதிபராகக் கடமையாற்றினார். எமது கல்லூரிக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னரே சிறந்த கல்விமான், உயர்நீதி நிர்வாகி: கண்ணியமிகக் கட்டுப்பாடுடையவர் என்ற பெயரைத் தன் தாக்கிக் கொண்டவர். இன்று வாழ்ப்பாணத்தில் இரு பிரபல பாடசாலைகளில் ஆன்மீகப் பெயரில் மண்டபங்கள் அமைந்துள்ளன என்றால் அது அவரது கல்வித் தொண்டுக்கு அடையாளம் கள் என்றே கூறவேண்டும். திருவாளர் பூரணம்பிள்ளை அவர்கள் பரி யோவான் கல்லூரியில் பூரணத்தலைத்தி காரண விளைந்தார் என்பதனை அவருடன் சம காலத்தில் உழைத்தவர்கள் உறவாடியவர்கள் நன்கு உணர்வார்கள்.

அடுத்து திருவாளர் P. T. மத்தாய் அவர்களை அவதானிப்போமாகில் அயல் நாட்டவரான இவர் நம் நாட்டு மக்களுக்குத் தன்னை அர்ப்பணித்த உத்தமர் என்றே முதலில் குறிப்பிடல் வேண்டும்.

திருவாளர் மத்தாய் அவர்கள் 1921 முதல் 1957 வரை எமது கல்லூரியில் ஆசிரியராக, உப அதிபராக, அதிபராக உயர்ச்சியும் வளர்ச்சியும் பெற்றவர் என்றால் அது அவரது கடின உழைப்புக்கும் தன்மைமற்ற சேவைக்கும் அடையாளம் என்றே கூறவேண்டும்.

இவர் திருவாளர் J. T. அருளாந்தம் அதிபராக இருந்த காலத்தில் திரைமறைவில் நின்று செயற்பட்ட நாடக நெறியாளருக்கு ஒப்பாக விளங்கினார்.

P. T. என்ற இவரது தலை யெழுத்துக்கள் இரண்டும் "Perfect Teacher" என்ற அடையாளத்தை குறிப்பனவாக விளக்கின. ஆசிரியனுக்கு உதாரணமாக வாழ்ந்த இவர், கிறிஸ்தவ மாணவ சமூகத்துக்குத் துணையாகவும் தூணாகவும் நின்று வழிநடத்திச் சென்றார். காரணநிர் பரசறை இவ்வம் அமைவதற்கு பெரும் பொறுப்பாளியாக இருந்தவரும் இவரே யாகும்.

அடுத்து திருவாளர் E. M. பொன்னுத்தரை அவர்களை அவதானிப்போமேயாகில் "பாடசாலைப் பற்றிக்கு" அடையாளமாக விளக்கி இவர் தன் வரழ்

நாளின் பெரும்பகுதியை பரி யோவான் கல்லூரியுடன் ஒன்றுக்கியவர்.

1911ம் ஆண்டு எமது கல்லூரி மாணவனான இவர் 1920ம் ஆண்டில் புகழின் உச்சியில் தேரவியைத் தழுவினார் "கிறித்தர்" அணியின் அங்கத்தவனாக உரை பந்தாட்டக் குழுவின் தலைவனாக, "ரெனில் சாம்பியனாக", "கடேட்" வீரனாக, மாணவ தலைவர்களின் தலைவனாக, சுருங்கக் கூறில் அக்காலத்தில் மாணவர்களிடையே சாதாரணத்தைத் திகழ்த்தவர்.

பிற்காலத்தில் பழைய மாணவர்களுக்கும் புதிய மாணவர்களை உடையும்து தொடர்புச் சாதனமாக இவர் விளங்கினார். வகுப்பில் மட்டும் ஆசிரியராக விளங்காத வினையாட்டுத் துறைப் பொறுப்பாளியராக, வினையாட்டுப் பயிற்சாராக எமது கல்லூரியில் வாழ்ந்த இவரது இரண்டாவது இல்லமாக விளையாட்டு மைதானம் விளங்கியது என்று இவரை நன்கு அறிந்தவர்கள் கூறவர். திறமைசாலிகளை இனங்கண்டறிந்து வினையாட்டு மைதானத்திற்குக் கொண்டு வரும் துன்ப அறிவு பெற்றவர். தாவரவியல் ஆசிரியராகப் பயிற்றுவித்த இவர் அக்கால மாணவ உள்வாங்கின நிறைந்து வாழ்ந்தவர்.

இத்தகைய தன்மைமற்ற செம்மல்களுக்கு அடையாளம் சின்னங்கள் அமைத்தல் முற்றிலும் பொருத்தமானது என்பதனை உணர்ந்த அதிபர் ஆனந்தராசன் அவர்கள் நன்றியுடன் வுடன் மூன்று கட்டிடங்களுக்கு இவர்களது பெயர்களைக் குட்டியுள்ளார்.

அன்று நடந்த வைபவ ரீதியான திறப்பு விழாவில் பூரணம்பிள்ளை மண்டபத்தின் வணக்கத்திற்குரிய ஆண்டகை ஆம்பல வரணரும், மத்தாய் மண்டபத்தை முன்னாள் கண்டிக்கு விமலீர் கல்லூரி அதிபர் திருமதி G. E. S. செல்வியா அவர்களும், பொன்னுத்தரை அரங்கின் உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. ஆசீர்வரதம் அவர்களும் திரைநீக்கம் செய்து வைத்தனர்.


அதன் பின்னர் E. M. பொன்னுத்தரை அரங்கில் பெற்றோர், பழைய மாணவர்கள், நண்பர்கள், மாணவர்கள் குழுமிருந்த கூட்டத்தில் வணக்கத்திற்குரிய ஆண்டகை அம்பலவரணர், திருமதி G. E. S. செல்வியா, நீதியரசர் ஆசீர்வரதம் ஆகியவர்கள் முறையே திருவாளர் பூரணம்பிள்ளை, திருவாளர் P. T. மத்தாய், திருவாளர் E. M. பொன்னுத்தரை ஆகியோரது சிறந்த சேவைகளைக் குறிப்பிட்டு உரை யாற்றினர்.

அவ்வைப்பத்தில் தலைமை உரை யாற்றிய அதிபர் ஆனந்தராசன் அவர்கள் தன்மைமற்ற சேவை யாற்றியவர்களை என்றும் பரி யோவான் கல்லூரி நன்றிப் பெருக்குடன் பாராட்டித் தவறாதிலை என்பதனைக் கூறி, அவர்களது பெயர்கள் பரி யோவான் கல்லூரியுடன் ஒன்று கலத்தது என்றார்.

இறுதியாக அவர் இன்றைய காலகட்டத்திலும் வருகை தந்து ஆசி வழங்கிய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்து குறிப்பிடக்கூடிய விடயம் ஒன்று உளது அதிபர் ஆனந்தராசன் அவர்கள் தனது பத்திரைக்கு சேவைக் காலத்தில் நான்கு டிராப்கார்த்த மண்டபங்களைப் பூர்த்தி செய்த பாடசாலைக்கு களித்துணை என்னும் அச்சாதாரண விடயம் அவை என்பதனை எவரும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.






Rt. Rev. Dr. J. Ambalavanar, Bishop of Jaffna opening the "K. Pooranampillai Block"—consisting of five Class Rooms and Hall upstairs.



Mrs G E. S. Chelliah opening the "P. T. Mathai Block"



Mr. J. G Aseervatham, High Court Judge, Jaffna, declaring open the "E. M. Ponnuthurai Pavilion" at the ceremony which marked the opening of the three blocks of buildings in St. John's College. Just behind him is Mr. C. E. Anandarajan, the present Principal whose period is being marked by great progress including a 'burst' of building activity.



The Principal Mr. C. E. Anandarajan speaking at the Public Meeting following the opening and dedication of the three building blocks.



"There is no better proof of Mr. K. Pooranampillai's contribution to Education in Sri Lanka than to have two massive buildings named after him by two leading institutions in the North. This unique distinction belongs to Mr. K. Pooranampillai, former Principal of St. John's and Hartley", remarked the Rt. Rev. D. J. Ambalavanar, Bishop of Jaffna at the public function that followed the opening of the three blocks of buildings in St. John's College, Jaffna.

### Mr. K. Pooranampillai — A Great Administrator and Educationalist

On the 11th of March St. John's College was in a festive mood. The occasion being the opening of three new blocks which had been tastefully decorated.

The first building to be opened was the "K. Pooranampillai Block" with spacious class rooms downstairs and an assembly Hall, for the Primary School. The Block was named after Mr. K. Pooranampillai Principal emeritus (1967 to 76) as a tribute to his devoted services to St. John's. The Rt. Rev. D. J. Ambalavanar, the Bishop of Jaffna, opened the building and blessed it. Later at the General Assembly his Lordship referred to Mr. K. P. as a great administrator and leading educationalist. It was very rarely that two buildings in two different institutions have been named after one person. This exceptional honour has fallen on Mr. K. P. There is a building at Hartley College and one at St. John named after him. This in itself shows to what extent he is being held in esteem by the two Colleges.

The second Block named after Mr. P. T. Mathai, teacher Vice - Principal, Principal (1957 to 1959), contains the Motor Engineering Section downstairs and the Woodwork section upstairs. Mrs. G. E. S. Chelliah, Principal emerita, Chundikuli, in declaring open the Block referred to the late Mr. P. T. Mathai, whom she had the privilege of knowing for long years as a teacher, and later as Principal. He was a very efficient teacher of English and Maths, a strict disciplinarian and had an abiding interest in the students under his perview. He was very methodical and never would walk into his class without thorough preparation. This building will remind the younger generations of one who had served the College very loyally.

The E. M. Ponnudurai Pavilion was declared open by Mr. J. G. Aseervatham High Court Judge, Jaffna. He was in a reminiscent mood and recalled a number of incidents which proved the late E. M. P's love, loyalty and devotion to his Alma Mater — He had his entire education here and served the College as a Teacher, Prefect of Games, Hostel Master and CCB Lieut till failing health forced him to relinquish his duties and rest from his labours.

As a Prefect of Games and Coach, he instilled into the young Johnians the spirit of grit, determination and sportsmanship. Future generations watching cricket or football matches from this spot would remember him for all his services to the College.

After the opening of the three blocks, a largely attended public meeting was held at the E. M. Ponnudurai Pavilion with Mr. C. E. Anandarajan, Principal of St. John's College in the chair.

The principal said that it was most fitting that St. John's should honour three great men who had served the college with distinction. He said that Mr. Pooranampillai came to St. John's with the reputation of being a firm disciplinarian and an efficient administrator and that St. John's would always remain grateful to him for his valuable contributions to the College particularly during a critical period in the history of the college.

Mr. Anandarajan spoke about the selfless services of Mr. P. T. Mathai and Mr. E. M. Ponnudurai. He said that Johnians will always remember them with gratitude.

A distinguished gathering of Parents, Old boys and well wishers has present and the Principal thanked them for their kind presence.



## Mr. K. Pooranampillai Thank You Captain

by

Mr. V. J. J. Newton

(Published in the Ter Jubilee Souvenir of 1973)

As Secretary of the parent body of the St. John's College Old Boys' Association, it is my privilege during this eventful period of the ter-Jubilee to place on record our warm sentiments and tribute to Mr. K. Pooranampillai who follows the long line of distinguished and devoted principals to hold office in this year of grace one thousand nine hundred and seventy-four, when, with thankful hearts, we of St. John's proudly conduct the 150th Anniversary celebrations of the founding of the College by Christian Missionaries. This period and particularly the last 3 years has been a busy and happy one, for us old boys as we were preparing for the 150th Anniversary celebrations of the school we love. In all our preparations Mr. Pooranampillai gave us unstinted support and displayed a warm understanding of the traditions, aims and aspirations of us old boys.

Mr. Pooranampillai joined us, from yet another leading educational institution, Hartley — (founded by the Methodist Missionaries in 1838 and which too will be completing 150 years of service in 1983) — after a distinguished and exemplary record of service as Principal of that institution for twenty-three years. He came to us as a stand-out personality having also been the President of the All Ceylon Headmasters' Association — an indication of the high esteem in which he was held in educational circles throughout the island.

From the word "Go" Mr. Pooranampillai fitted admirably into the life of our college and has made his own distinctive contribution further to build, strengthen and maintain the glorious traditions of St. John's so that she may continue to serve as a powerful beacon, shedding light to dispel the gloom of darkness — true to the college motto "Light shineth in darkness". In fact he quickly became one of us. We as old boys are therefore really proud and grateful for his contribution to our alma mater.

He exercised discipline un-mindful of any personal popularity. This he did solely because he was imbued by a burning desire to see St. John's continue to hold a high and significant place in the island as an institution, and send out young men of character and integrity into different walks of life where they may prove themselves shining lights for God's great glory. The world over, youth show signs of turbulence and unrest and tend to fall easy prey to the devil's machinations. That to-day St. John's stands head and shoulders above many other institutions is due in no small measure to the firm faith in God, the stature, mature wisdom and

dynamic leadership and exemplary conduct of her Principal. In this task he won the co-operation and affection of the staff. Fartherly he always was and mingled firmness with kindness.

Not only did Mr Pooranampillai make his magnificent contribution in the field of education, both secular and spiritual, but he was also inspired by a great ideal — the ideal of seeing that all pupils who pass through the portals of St. John's are also physically fit and healthy. Believing, as he did, in the well-known maxim "a healthy mind in a healthy body", he went all out to foster sports activities in the College vis-a-vis educational eminence.

We old boys therefore pay this humble tribute to Mr. Pooranampillai — a great Christian gentleman, simple and unassuming in his ways, lovable and companionable and a man of great vision and dynamic leadership. It is in the providence of God that he holds the sacred and honoured trust as our Principal during this ter-Jubilee period.

It is also our pleasant duty to pay tribute to Mrs Pooranampillai, who true to her name 'Peace' has proved herself an asset to her husband and the college. She played the role of hostess in a most agreeable manner at many a college function. Her musical talent as a violinist also enriches the school, the church and the life of the community around us.

God bless our Principal  
God bless St. John's.

**Victor J. J. Newton**

Hony. Secretary,  
St. John's College O. B. A., Jaffna.

**E. M. Ponnudurai**

"The Great Lover of  
St. Johns"

Mr. E. M. Ponnudurai had an unbroken association with St. John's for about half a century — first as a student from 1911 and then as a teacher.

The great quality of Mr. Ponnudurai was his great love for St. John's. He loved St. John's most dearly so much so that he was able to enrich the life of the School for such long span of life.

E. M. P. could be classed as a complete Teacher. Inspired by his lofty ideals to make every Johnion loyal to the Institution, he introduced novel methods in the class room and on the playing fields. He permitted 'useful' diversions from his lessons in Botany with spicy anecdotes on cricket in St. John's Famous names, the glorious uncertainties and, unforgettable incidents relating to cricket — the 'King of Games'



Mrs. G. E. S. Chelliah, Principal Emeritus of Chundikul Girls' College speaking at the Public Function that followed the opening of the Three Blocks of Buildings at St. John's College, Jaffna. Mrs. Chelliah who opened the "P. T. Mathai" Block referred to the late Mr. Mathai a former Principal, as "an embodiment of perfection in teaching and administration."



"The late Mr. E. M. Ponnudurai who had an unbroken connection with St. John's for about half a century, as a student from 1911 and later as a teacher of Botany was a great lover of St. John's. His heart was always close to the playing field where he instilled into the hearts of generations of Johnions, the importance of sports in the formation of character", remarked Mr. J. G. Aseervatham, High Court Judge, Jaffna in paying a tribute to the life of Mr. E. M. Ponnudurai in whose name the 'Pavilion' was named. The occasion was the largely attended Public function that followed the opening of the three blocks of buildings in St. John's College, Jaffna.

in St. John's, were unravelled in between talks on the world of plants. The class would on many occasions become the play ground with the "evergreen" E. M. P. playing many a role much to the 'applause' of the students. It was E. M. P.'s unique method of introducing 'motivation' in class.

He had a knack for spotting talent. Many a cricketer owed his place in the team to E. M. P., the best known talent scout of St. John's. He studied the names of boys, delved into their genealogy to discover un-spotted talent.

E. M. P. was a useful link between the School and the Old Boys. There has no one at St. John's who knew as many Old Boys as he did. He maintained a constant communication with them, complimenting them on their achievements and making them feel that the School continued to be interested in them.

As a student he was a 'hero' during his generation. A member of the unbeaten Cricket Team of the early 1920's, Captain of the Football Eleven, Champion in Tennis and Ser-

geant in the Ceylon Cadet Battalion. He was the Senior Prefect and the winner of the Handy Gold Medal for General Excellence.

He enjoyed participation in games, excelled as a coach and was a keen spectator of the rough and tumble of sports in St. John's for about half a century. The playing field was his second home. His contribution was so deep and lasting that sports during the greater part of the first half of the twentieth century was linked with the lovable Mr. E. M. Ponnudurai. He is a symbol of the spirit of St. John's.

**P. T. Mathai — "The Power  
Behind the Throne"**

Mr. P. T. Mathai belonged to the dedicated band of teachers who sacrificed the land of their birth to serve Mother Lanka. He rose from humble beginnings as an assistant teacher from 1921 to become the Principal of St. John's in 1957.

It was during his tenure as Vice-Principal under the 'maestro', Rev. J. T. Arulanan-

(Continued on page 6)



### தலைசிறந்த தலைவன் தாவீது!

— V. S. J. —

ஆட்சியாளர் இருவகைப்படுவர். ஹிட்லர், ஹிட்செர்லி, நெப்போலியன் முதலிய ஆட்சித் தலைவர்கள் கறைபடி தவறலாற்றைப் படைக்கின்றனர், தாவீதரசன் மார்ட்டின் லூதர் கிங், ஆபிரகாம் லிங்கன் போன்றோர் பெயர்களை பெறும் எழுத்த்களில் பெரிக்கப்பட்ட தலைவர்கள். சிலர் பெரியோராய் பிறக்கின்றனர். சிலர் தங்களைப் பெரியோர்க்கெதிராகக் கொள்கின்றனர் சிலர் பெரியோரைச் சாதிக்கின்றனர். தாவீதரசன் கடவுளால் பெரியவனாகப் பட்டார். மன்னர் தாவீதும் மூன்று சிறப்பியல்புகளைக் கொண்டவரே.

#### பதவியாசை இன்மை

மேய்ப்பனாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய தாவீது, கடவுளின் திருவருளால் அரசனானான். அவனின் வாழ்க்கை ஒரு கவிதையாகக் கவிதை மிளிர்ந்தது. அவனது வாழ்க்கையில் பதவியாசை கொஞ்சம்கூட இருக்கவில்லை. சாமுவேல் தீர்க்கதரிசி, தாவீதை மன்னனாக அபிசேகம் செய்தார். அதன் பின் தாவீது மூன்று வருஷங்களில் ஏதாவது மாறுதலை நாம் காணவேண்டியது. அவன் முன்பு போலவே, சரட்டுக்கு ஆடு முயக்கச் சென்றவனிடான். ஒரு முறை சவுக் அரசன் போலவாது ஆன்யரல் அவதிகுறும். தாவீது அரசவைக்கு அழைக்கப்பட்டான். சுரமண்டலம் இசைத்து சவுக் இரும்பெல்லாத ஆவியை விரட்டி விட்டான். சவுகின் உயிர் காப்பாற்றப்பட்டது. சவுக் வீரையில் இறந்தால், அரசரிடம் தனக்குக் கிடைக்காமென்று அவன் எண்ணியிருந்தால், சவுகின் உயிரைக் காப்பாற்றியிருக்காமேயிராது அவ்வாறு இதுவே உயிர் நிலை அடைவதற்குரிய உண்மைக்குறி.

சில பதவிகளை அப்பதவிகளை வகிப்பவர்தம் வெற்றியின் காரணத்தால் ஏற்றம் பெறுகின்றனர். பதவி மோகம் படைத்தோர் தமது இதய வேட்கையை நுகர்வான் வேண்டி, தமது பதவியைப் படைக்காயாகப் பயன்படுத்தும் போது, அன்னரின் சிறுமதியாரும், இழிசெய்க்காளாரும், குழ்ச்சி கிட்டுத்திடங்களாரும் அப்பதவிக்கு இழுக்கு ஏற்படுகிறது, நாம் எத்தகைய பதவிகளை வகித்தாலும் அந்தப் பதவிகளை வகிக்க நாம் தகுதியுடையவர்கள்தான். தாமோ என்ற வினாவை அடிக்கடி நம்முள் எழுப்பிக்கொண்டிருப்போமாயின், அப்பதவிக்கு களங்கம் ஏற்படுத்தும் அவமரணச் சின்னங்களாய் நாம் ஒருபோதும் இருக்கமாட்டோம். பணியாற்றுவதற்கான ஒரு கருவியாக மட்டுமே பதவி பயன்படுத்தப்படவேண்டும்.

இவ்வெனக்கு என்ன விட்டால் வேறு யார் உளர்? என்பது போன்ற அகந்தை மனப்பான்மை என்னவும் நம்மில் குடிக்கொள்ளாமை. வாய்ப்புக் கிடைத்தால் தங்கள் நிலைமைகளைக் காட்டி, நன்கு பணியாற்றியுக் குனிந்திட பிறராலும் முடியும் என்பதை நாம் எந்தேராமல் நம் சிந்தையில் கொள்ள வேண்டும். குறிப்பாக, நம் நாட்டில் பலவாறியர் சகோதர சகோதரி கள வேலையில்லாத நிலைபாட்டைத் தவி பரிதவித்துப் பதைப்பதைத் தவி கிடக்கின்ற குழந்தையின், பணியிலிருப்போர் இவ்வுண்மையை உணர்ந்தால், அது அவர்களுக்கு, ஏன் அவனின் குழி

நன்று. ஜவகர்லால் நேரு அடிக்கடி பிரதமர் பதவி என்மென்றும் எனக்கே உரியது என்று யான் மனப்பால் குடிப்பவன் அல்ல; ஆனால் ஒன்று சொல்வேன், "நான் இறக்கும்போது ஒருபோர் வீரனாகவரவது பணியாற்றிக் கொண்டிருப்பேன்" என்று கூறினார் பதவியாசையை நாம் தவிர்க்கவேண்டும், சாகும் வரை ஒரு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமென்ற நப்பாலை நமக்கு வேண்டாம். எப்பதவியையும் வகிக்க இம் மண்ணில் பிறந்த அனைவருக்கும் உரிமை உண்டு அல்லவா?

#### பகைவனிடம் பரிவு காட்டும் பண்பு

சவுக் தாவீதை கொன்று போட முயற்சி செய்தான். தாவீதோ சவுகிடம் பரந்த மனப்பான்மையுடன் நடந்து கொண்டான். (1 சாமு, 21) சவுக் என்கேரியின் வஞ்சித்தரத்துக்குச் சென்று அங்கு ஒளித்திருந்த தாவீதை பிடிக்க முயற்சித்த போது, தாவீது தூங்கிக்கொண்டிருந்த சவுகின் சரவ்வைத் தெரண்டி அறுத்துக் கொண்டான். சவுக் சரவுக்குத் தப்பினான். ஆகிலேயே மட்டிலும் (1 சாமு, 28) இத்தகைய நிழற்சிற்பைப்பெற்றது. சவுக் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். 'குத்திக் கொல்லுவோம்' என்கிறான் அபிசாய். மறுத்து விடுகிறான் மாவீரன் தாவீது. சவுகின் சட்டியையும் செம்பையும் மட்டும் எடுத்துச் செல்கிறான். "ஒரு சவு தாரியை வேட்டையாடுவது போல மன்னர் ஒரு தென்குழி பூசியதை தேட வந்தாரா?" என்று அவன் குழைந்து கூறுகிறான். தாவீதின் இக்கருணைச் செயல் சவுகளுக்கு ஒரு சரிபாச சவுக்கடி போல் இருந்ததல்லவா?

கிறிஸ்து தெற்கிணை தலைவராய் நெறி, பகைவருக்கான அல்லவா? "இணை செய்தாரை ஒழுத்தல் அவர்நாள் நன்மையே செய்துவிடும்". இதுவே தலைவராய் ஆறும்.

உன் அதிகாரி உன்னிடம் கடுப்பாய் பேசினிடால், நீ பதிலடி கொடுக்க வேண்டுமென விரும்பாத. புன்னகைபூத்த முகத்துடன் பொருமைபாயிரு. முகத்தைத் தெரண்டிட்டுக் கொண்டு ஒதுங்கிவிடாதே. முன்போலவே நன்கு உரையாடி உறவு கொண்டிரு. உனது பொறுமை அவனது தவறினைக் குறிப்பாணுணர்ந்தும். பின்னர் பிறரை விடவும் பன்மடக்கு அவன் உன்னிடம் அன்பு காட்டுவான். மனிதர்பி மானத்திற்கு எதிரான செயல்களைச் செய்யாதே. பானியப் பக்தி நெறியின்படி உய்ப்பதுவே கிறிஸ்தவம். இன்ன ஒளிபாடும் பரலையைச் சேரலையாகவும் வெறுமையை நிறைவாகவும் ஆக்குவது கிறிஸ்தவம்.

சிலவேளைகளில் தனி நபர் சண்டை கட்டிச் சண்டையாகி, மரபெரும் பிளவையும், ஈடு செய்ய முடியாத இழப்பையும், விண்விரயத்தையும் ஏற்படுத்தவதை அரசியல் துறையில் பார்வையிடுகிறோம். மண்ணிக்கும் மரண்பு வளரவேண்டும். பிறர் குற்றங்கள் மன்னிப்பதை மூலமே அன்னரே நாம் நன்னை நிப்படுத்தி முடியும். சரவல் துறையினரைக் கண்டு கண்க்கம் கொண்டு தேவையிலை. அவர்களை உணர்நிறைபரக்கக் கருத வேண்டுகிறேன். உணர்நிறைபரக்கக் கருத வேண்டுகிறேன்.

### தென் இந்திய திருச்சபை யாழ்ப்பாணத் திருமண்டலத்தின் 38-வது பேரவையின் பேராய் ஆற்றிய பேருரை (முற்பகுப்பு)

சரித்திரத்தை ஊன்ற ஆராய்ந்த Arnold Toynbee என் பார், உலகத்தில் 21 நாட்கள் கிடைக்காத மறைந்தவன் என்றும், ஒவ்வொரு நாளும் மறந்துவிடுகிறதே தோன்றியது எனவும் குறிப்பிடுகையில் சுட்டிக்காட்டிய உண்மை யாதெனில், ஒரு புதிய நாகரீகத்தை ஆக்கியோர்கள் முன்னைய ஆட்சியாளர்கள் அல்ல, மாறாக வழியவர்கள், ஏழைகளாய் இருப்பவர்களே என்றும் கூறுகின்றார். சாந்த குணமுடையோர் பூமியைச் சந்தித்ததுக் கொள்வார்கள் என்பதே சரித்திரத்தினுடாக நாம் காணும் உண்மை ஏழைகள், பாமரர், தரித்திரர் சரித்திரம் படைப்போராக மாறுகின்றனர். கிறிஸ்தவராய் எமக்கு வரும் வேதனை யாது? சமுதாயத்தின் ஒரு அங்கமாக மாறுவோமா? அதாவது "கூட்டு ஒருமைத்துவம்" (Solidarity) நிலைத்திருப்போமா? அவ்வது இனிதிரந்த தப்பித்து வரமுத தலைப்படுவோமா? எமது நாட்டுச் சபைக்கு இதுவே இன்றைய சவரவாகும். சமீப காலத்தில் பரீட்சைகளைக் குழப்பி, மாணாக்கரின் கல்வியைப் பாழடிக்கக் கூடாதென யாவருமே வலியுறுத்தினர். ஆனால் அதில் ஒரு சிலர் தங்களை பிள்ளைகள் வெளி நாடுகளுக்குச் சென்று நன்றாக வாழ்வதற்காவது பரீட்சையைக் குழப்பாதீர் எனக் கூறியது விச

னத்திற்குரியதே. சரித்திரத்தின் நிழலில் நாம் பங்குபற்றும் மரணரா? அவ்வது பார்வையாளர்களா? என்பதைச் சிந்தித்துப் பார்த்த வேண்டும்.

சுவிஞர் John Milton கூறவது "காத்திருப்பவர்கள் கூடச் சேவிக்கிறார்கள்" (They also serve who only stand and wait) கிரியையில் ஒன்றுமை செய்ய முடியாது போயினும் பொறுமைபுடனும், விசுவாசத்துடனும், சரித்திரம் ஆண்டவருடைய சரத்தினை இந்நிலைமையானது எனக் காத்திருப்போமாக. எனவேதான் ஏராளமாகுமின்றி, "கரித்திருக்குக் காத்திருக்கிறவர்களே ஓடினும் இளைப்பாடாமல்கள், நடத்தாரும் சோர்ந்து போகாமல்" ஓடியும் காண்படையாது, கடந்தும் சோர்ந்து போகாது சரித்திரத்திலே பங்குபெற கடவுளின் கிரியையில் எம்மை வழிநடத்துவதாக ஆமென்.

(தொகுப்பு: அருட்திரு. D. S. T.)

#### வரம் தருவாய்

கீழ்தையிலிருப்பாய் என்றும் வந்தனை மாய்ப்பாய் — யேசுயசு கீழ்தையிலிருப்பாய்.

புளவாரும் மலராக தழிக்குக் — என்றும் பூத்திரும் மலராகக் கவித்துக் தனவாரும் இரும்பாக நாவித்துக் தாவென்று வேண்டுகேன்

தாழ்ப்பணியவரம், — கீழ்தையிலிருப்பாய்.

முன்னவர்கள் உம்மைப் போற்றினேர் — அன்பு

முத்துக் குவியல் நீ எனக் காற்றினேர் கற்பகமாமே நற்பயன் மகனே தாவென்று வேண்டுகேன்

தாழ்ப்பணியவரம், — கீழ்தையிலிருப்பாய்.

எத்தனை உன் பொருளாக்கியோய் — தீனம் ஏற்றிரும் வினை மாற்றியோய் கற்பகமாமே நற்பயன் மகனே தாவென்று வேண்டுகேன்

தாழ்ப்பணியவரம், — கீழ்தையிலிருப்பாய்

† பா. கிராஜீவன்.

#### என் தாய்

என் தாயரர் மரணத்தைக் கடந்து உயரிய ஒரு நிலைக்குச் சென்றிருக்கிறார். என்மீது சொல்லொணா அன்பு கொண்டிருந்த என் தாய், இன்னமும் என்னை நினைக்கின்றார், என்னைத் தேற்ற ஆவல் கொண்டுள்ளார், அவர் என்னே தொடர்பு அருந்து போய் விட்டதென்று சொல்ல முடியுமா? எப்படிச் சொல்ல முடியும்?

— புனித அகஸ்டின் அடிகளார் தம் தாயர் 'மொனிக்கா' வைப் பற்றி மேற்கண்டவாறு எழுதினார்.

#### உந்தன் அன்பால்

மாற்ற அன்பு மரிமகன் தெஞ்சில் காற்ற ஊதியும் கடைவழிக் கேது மாற்ற போன்னே வலம்புரிமுத்தே காசினி வினயகற்ற அன்பாய் உயமே குஞ்சேக் — ஏற்ற மாற்ற அன்பு மரிமகன் தெஞ்சில்.

நிலையில்லா உலகில் நிலையற்ற தெஞ்சில் இருப்பதும் ஏதோதான்? அது உலக்களமாக உத்தந்தும் என்னம் உண்மையே இலக்தான் — இதை உணர்ந்தபின் தஞ்சே தான்.

எத்தன் (இந்த) உடலது உந்தன் ஆயம் சபபாலை ஆக்கி உந்தன் உடலது சந்தும் தந்தமே உண்மையாய் மாற்றிட — யாழ்வு நன்மையாய் மாற்றிட மாற்ற அன்பு மரிமகன் தெஞ்சில்.

† பா. கிராஜீவன்.



## EDITORIAL

## Coping with Chaos

Under the caption 'take steps to establish peace', a news item in the *Veerakesary* of 22-4-85 reported that the Deputy Minister of Regional Development, had impressed on the government the necessity to strengthen the security of the Batticaloa District in the light of new political developments in the area.

He had, it is reported, conveyed this message over the telephone to President Jeyawardene who was then in Nuwara Eliya for a brief period of rest and relaxation after the hectic schedule in connection with the British Prime Minister's visit.

But the same paper in another column on the same page has stated that since communicating with the President, the Deputy Minister has had second thoughts. He has said, that in the back drop of events that had happened in a village in the Eastern province he is now of the view that a Peace Conference is more desirable than armed intervention to maintain amity between two communities which have lived amicably for many years in the Eastern Province.

The trouble is that in our country events move forwards and backwards. One day something looks good and the next day it looks bad. But no one can doubt that here in Sri Lanka we are witnessing a meaningless fratricide. "Those who are restrained" said Indira Gandhi, the late revered Prime Minister of India, "get verbal praise. Those who are not, get arms support".

How can we change this climate in Sri Lanka where the restrained innocent masses of the country even without praise are being reduced to a quivering mass of frayed nerves while those with arms are poised for the kill?

In the prest tempo of violence in the country, there is a genuine fear among those who follow poignantly the trend of events that the Sri Lankan psyche, increasingly inured to violence may grow indifferent to such simply stated goals as peace talks and peace gestures in the land, even as the proverbial doctors in Hemingway's sardonic Christmas tale, "God Rest you Merry Gentlemen".

Professor Ralph Baultjens very much now in the news has given the answer to our political ills in his *Sir Baron Jeyatillake Memorial Lecture* be delivered this year at the Y. M. B. A. Hall, Borella on 16-2-85 on "International Politics".

The Toynbee Award Winner, re-inforcing his address with a great deal of candour with regard to his assessment of politics in Sri Lanka (he himself is a Buddhist) said that it is not the absence of "institutions" to resolve conflicts which bring about a political impasse but the absence of "ideologies which bind people to their commitments". (Italics are ours)

In different words, the British Prime Minister expressed the same sentiment when in her historic 15 Minutes address to Parliament at Kotte on 13-4-85 she said:-

"Democracy depends on the resolution of issues, however difficult, through debate and recognition of the interest of all those involved. In democracy, all have a right to be heard but then *fair decisions have to be made and upheld.* (Italics our ours)

It is not difficult to find examples where we had fallen short to *uphold our decisions or bind ourselves to our commitments.*

The Bandaranayake - Chelvanayakam Pact was abrogated because of its emergence of a new force then in the political life of the nation. In recent times the framework of a Regional Autonomy which might have served as a thin and of the wedge for a more comprehensive scheme was not given a chance to be heard because of the premature end of the APC talks.

Unless statesmanship and politics meet in Sri Lanka, the topics which will still remain most pressing in Sri Lanka will be, according to Prof. Baultjens, "bribery terrorism humour or the lack of it in public life and madness". The last topic the Professor defines as '*sustained irrationality*'.

Sri Lanka today will not be known to the world by the size and swagger of the celebrations, we have had in welcoming the British Prime Minister to inaugurate our largest power house and highest dam, even in the teeth of a national crisis.

What will be a testament to our high degree of culture will be the feeling in every citizen in this country generated by a Peaceful Settlement that *political freedom* in Sri Lanka connotes unmistakably and unadulterately, freedom from oppression freedom from fear and freedom from any kind of political manipulation by any group to serve their desired ends.

## Colombo Church

Mrs. J. P. Thurairatnam

Mrs. Thavam Thurairatnam, relict of the late Mr. J. P. Thurairatnam, and the daughter of the late Rev. & Mrs. G. D. Thoma passed away after a brief illness on the morning of Wednesday the 17th April, 1985 at the General Hospital, Colombo. The remains were interred at the General Cemetery, Kannata, after a service at her residence 91/1, Hampden Laue, Wellawatee on Friday the 19th instant. The service was conducted by the Revd. J. J. Ratnarajah, Pastor of the C. S. I. Church in Colombo who also gave the message. He was assisted at the service by the Revd. S. J. Kathirasapillai, Pastor of the Methodist Church, Moor Road, Wellawatta. Dr. Mrs. M. M. Arulchelvam, a member of the C. S. I. church and a contemporary of the deceased, gave a fine tribute on the occasion. The committal rites were performed by the Colombo church Pastor assisted by the Revd. Desmond Gunawardane, Asst. Vicar, St. Luke's Church, Borella. Mrs. Thurairatnam leaves behind her only son Dr. T. Ponnarasu, daughter-in-law Dr. Anna, both at the Christian Medical College, Vellore, brothers Dr. P. Chelvarajah, Messers. Tharmarajah, Thevarajah, sisters Miss Rasamany Thomas, Mrs. Saundaramany Rajasingam, sisters-in-law Mrs. Grace Chelvarajah, Daisy Tharmarajah, Rasamany Thevarajah and brother-in-law Mr. J. Rajasingam. May they have the grace and comfort from above.

[The full text of the tribute will appear in a subsequent issue. — Ed.]

## P. T. Mathi — .....

(Continued from page 4)

tham (1952 - 1957) that he proved himself worthy to take on the mantle of Principalship. While the Rev. J. T. Arulanatham looked after the larger interests of the school, it was P. T. Mathai who supervised the day to day administration of the school, relieving the Principal of much of the strains of administration. The School showed positive progress with this harmonious blend of the 'Wisdom' of J. T. and the 'expertise' of P. T. Infact it is no exaggeration to say that P. T. was the 'Power behind the throne'.

P. T. Mathai was a model of a teacher. Whether it was teaching complicated language structures in English or the intricacies of Geometry and Algebra, he brought in that thoroughness for which he was well known. The initials "P. T. M." could very well stand for "Perfect Teacher of Mathematics". Students listened with rapt attention as he kept them spellbound with his well planned techniques of teaching.

As a pillar of the students' Christian Movement, he was greatly responsible for getting the "Camp House" at Casuarian Beach, Karanagar.

Registered as a Newspaper at the G. P. O., Sri Lanka under No. Q/J/29/News/85.

Printed for the Jaffna Diocese of the Church of South India at Sri Sannaganatha Press, Kankesanthurai Road, Jaffna on Friday, 26th April 1985 and published by Mr. Alvappillai Rajasingham, 330, Navalar Road, Jaffna.

His period saw St. John's forging ahead in studies and sports and keeping pace with the best in the Island.

## IN MEMORIAM



**Samuel Seevaratnam Mutiah**  
(Retired P. W. D. Overseer)

Born: 14-01-1900

Called to Rest: 29-04-1983

"Precious in the sight of  
the LORD is the death of his  
Saints."  
(Psalm 116:15)

Affectionately Remembered  
by all your loved ones.

Pavala Vasa,  
Nunavil West,  
Chavakachcheri.

## IN MEMORIAM



IN EVERLOVING MEMORY  
OF

**Mercy Athisayam Asbury**  
(Athisayacca)

Entered Glory 26-04-1982

"My soul followeth hard after  
thee; thy right hand upholdeth  
me."  
(Psalm 63:8)

Fondly Remembered and sadly  
missed by Stanley, Leela and  
all your loved ones.

22, Boswell Place,  
Colombo - 6.

## IN MEMORIAM



TO THE GLORY OF GOD  
AND IN TREASURED MEMORY  
OF

**Santhamalar Balaratnam**

Called Home: 7th May 1979

"Your loved ones call you  
blessed."

Fondly remembered  
by her loved ones.

16/10, Police Station Lane,  
Chavakachcheri.

## Censorship

Press censorship imposed  
on 1-2-85 continues. It has  
now been extended to include  
news or articles on the Uni-  
versities of Sri Lanka.